

intiated at it as a possible model that could be explored to plug revenue or earning leaks.

India is now the third largest EV producer ahead of Japan; and it would emerge as the largest in the next five years. "We are a major export hub of cars and in the coming days, our tractor, buses, autorickshaws will be exported too," said Gadkari.

ep Singh Puri

ance of energy availability, the Minister said nearly 6 crore people visit petrol pumps every day; and availability has to be ensured across. "We have not allowed the availability and affordability issues affect our commitment towards sustainability," he said.

EssenceMediacom emerges as 'Media Agency of the Year'

Our Bureau

Goa

On the first day of the Abby Awards at Goafest 2023, Group M agency EssenceMediacom emerged as the "Media Agency of the Year". It won the Grand Prix for "The Missing Chapter" for Whisper India.

Overall, it won 20 metals, which included four gold, nine silver and six bronze metals at the Media Abby Awards 2023.

Mindshare also had a strong performance with 18 metals. Meanwhile, Madison Media won 11 metals and Initiative Media Pvt Ltd won 10 metals. Overall, 94 metals were awarded at the Media Abby Awards 2023.

In terms of the Publisher Abbies, ABP Pvt Ltd emerged as "Publisher of the Year." It won four metals, including one gold and one silver metal.

Meanwhile, the Hindu Group won a bronze at the Publisher Abby Oneshow Awards 2022. It won the award for "Best Promotion of a CSR/Cause Related Marketing Initiative" for its "The Other Obituary" campaign which championed the cause of wildlife conservation.

these booming areas. The new National Education Policy (NEP) will be helpful in this area," he said during the annual session of the CII.

'NEED OF THE HOUR'
The need of the hour would be to link the Indian market with innovation. "If we combine the Indian market with Indian innovation, we will be able to brand our

LOAN AVAILABLE
Against mortgage of immovable property
Long Term & Easy Instalment Facilities.
SYNDICATE FINANCE
428, Rawal Bldg. No. 1, 1st Floor
Lamington Road, Mumbai-400 004
Ph: (022) 3565 7754 / 2386 3781
(022) 4012 9088 / 2388 0634
E-mail: info@syndicatefinance.in | www.syndicatefinance.in
11 am to 5 pm
Contact:

RAJAPALAYAM MILLS LIMITED



Regd. Off : Rajapalayam Mills Premises,

P.A.C. Ramasamy Raja Salai,

Post Box No.1, Rajapalayam - 626 117, Tamil Nadu.

CIN No.: L17111TN1936PLC002298

Telephone No. 04563-235666, Fax No. 04563-236520

E-Mail: rajacot@ramcotex.com, Website: www.rajapalayammills.co.in

EXTRACT OF AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER / YEAR ENDED 31ST MARCH, 2023

Sl. No.	Particulars	Quarter ended			Year ended	
		31-03-2023 (Audited)	31-12-2022 (Un-Audited)	31-03-2022 (Audited)	31-03-2023 (Audited)	31-03-2022 (Audited)
1	Total Income	22,361	22,450	22,106	87,169	70,526
2	Net Profit / (Loss) for the period before tax. (Note No.4)	(346)	478	2,202	3,765	5,721
3	Net Profit for the period after tax (*)	2,874	786	1,455	8,188	16,658
4	Total Comprehensive Income for the period after tax (comprising Net Profit for the period after tax and Other Comprehensive Income after tax)	2,767	861	1,387	8,253	16,629
5	Paid-up Equity Share Capital	920	859	859	920	859
6	Other Equity				2,23,251	2,11,695
7	Earning Per Share of ₹ 10/- each. (Not Annualised) (in ₹) Basic Diluted	32	9	17	94	194
	(*) Includes Share of Net Profit of Associates, Net of Tax		2,555	431	1,860	5,013
						14,774

Notes:

1) The above is an extract of the detailed format of quarter ended / year ended financial results that has been filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of quarter ended / year ended financial results (Standalone and Consolidated) are available on the Company's website at www.rajapalayammills.co.in and on the website of the Bombay Stock Exchange www.bseindia.com.

2) The above consolidated audited results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective Meetings held on 24-05-2023.

3) The Board of Directors have recommended a dividend of ₹ 1/- per equity share of ₹ 10/- each for the financial year 2022-23.

4) Net Profit / (Loss) for the period before tax includes exceptional items, which represent the following items:

Particulars	Quarter ended			Year ended	
	31-03-2023 (Audited)	31-12-2022 (Un-Audited)	31-03-2022 (Audited)	31-03-2023 (Audited)	31-03-2022 (Audited)
Profit on Sale of Investment in the Equity Shares of Associates	-	-	1,437	-	1,437
Profit / (Loss) on Sale of Property, Plant & Equipment and Investment Property	2	2	(373)	742	(795)
Total	2	2	1,064	742	642

5) Key standalone financial information:

Particulars	Quarter ended			Year ended	
	31-03-2023 (Audited)	31-12-2022 (Un-Audited)	31-03-2022 (Audited)	31-03-2023 (Audited)	31-03-2022 (Audited)
Total Income	22,361	22,450	22,106	88,232	70,526
Net Profit before exceptional items and tax	(348)	475	1,138	4,086	5,079
Net Profit before tax	(346)	477	4,147	4,828	7,666
Net Profit after tax	319	354	1,540	4,238	3,829

6) The Previous period figures have been re-grouped / re-stated wherever necessary to conform to current year classification.

For RAJAPALAYAM MILLS LIMITED,

P.R. VENKETRAMA RAJA,
CHAIRMAN

RAJAPALAYAM
24-05-2023

